

உடனடி வெளியீட்டுக்காக

வசந்தகாலம் மற்றும் கோடைகாலங்களில் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் தன்னார்வமாக பணியாற்ற விரும்புவர்களை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் வேலைக்காக ஆள் சேர்க்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 23, 2022) – மாநகரம் முழுக்கவுமாக உள்ள பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் தன்னார்வமாக, பகுதி நேரமாக வேலை செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு பல வகைகளான பரவசமுட்டும் வேலை வாய்ப்புக்களை நகர நிர்வாகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

ப்ராம்ப்ட்டன் பொழுதுபோக்கு மையங்கள்

வரவிருக்கும் வசந்தம் மற்றும் கோடைப்பருவங்களில், ப்ராம்ப்ட்டன் பொழுதுபோக்கு மையங்களில் பல தரப்பட்ட பணியிடங்கள் உள்ளன; இதில் நீர் விளையாட்டுக்கள், முகாம்கள், வாடிக்கையாளர் சேவைகள், கட்டிடங்களில் இயக்க செயல்பாடுகள் மற்றும் பலதும் அடங்கும். சமுதாய நோக்கிலான சுற்றுச்சூழலில், ஆதரவளிக்கும் விதமான அணியுடன் சேர்ந்து பணியாற்றுவதை, மகிழ்ச்சிகரமாக அனுபவியுங்கள்; இதில் தளைந்துகொடுக்கும் வகையிலான பணி நேரங்கள், ஊதியத்துடன் வேலைக்கான பயிற்சி, திறன் மேம்பாடு செய்துகொள்ளல், மற்றும் வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்கள், தள்ளுபடியுடன் கூடிய உறுப்பினராவதற்கான தகுதி அடைதல் ஆகியவை அடங்கும்; அனைத்துக்கும் மேலாக எதிர்காலத்தில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கையில் தனக்கிருக்கிருக்கும் அனுபவத்தை வெளிக்காட்ட உதவும் வகையிலான சுயவிவரக் கோவையில் இந்த அனுபவம் தனித்து எடுத்துக் காட்டும் விதமாக இருக்கும்.

கிடைக்கவிருக்கும் வாய்ப்புக்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள் மற்றும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற வேலைவாய்ப்புகளுக்கான கண்காட்சியில் நகரின் அலுவலர் ஒருவருடன் பேசுங்கள். விபரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க வருகை தரவும்: www.brampton.ca/rec-jobs.

ப்ராம்ப்ட்டன் பூங்காக்களை பராமரித்தல் மற்றும் வனம் பேணுதல்

ப்ராம்ப்ட்டன் பூங்காக்களை பராமரித்தல் மற்றும் வனம் பேணுதல் துறையில், இந்த வசந்தம், கோடை, மற்றும் இலையுதிர்காலப்பருவத்தில், காடுகள் அமைத்தல், தோட்டக்கலை, கல்லறைத்தோட்டம், கட்டுமானம் மற்றும் மாவட்ட பராமரிப்பு போன்ற பணிகள், பலவிதமான பகுதி நேர மற்றும் தற்காலிக பணியிடங்கள் கிடைக்கவிருக்கின்றன.

ஆதரவு அளிக்கும் அணியுடன் பணியாற்றி, திறந்த வெளிகளில் பணி புரிவதை அனுபவித்து மகிழுங்கள்; பருவகால தொழிலாளி, பூங்கா பராமரிப்பாளர், தோட்டம் அமைப்பவர், மரம் வளர்ப்பவர் போன்ற பணிகளில் உங்கள் திறமைகளைக் வெளிக்கொணருங்கள். விபரங்கள் அறியவும், விண்ணப்பிக்கவும், வருகை தரவும்: www.brampton.ca/employment.

தன்னார்வலருக்கான வாய்ப்புக்கள்

ப்ராம்ப்ட்டன் விலங்குகளுக்கான சேவைகள், ப்ராம்ப்ட்டன் அவசரகால மேலாண்மை அலுவலகப் பணி, ப்ராம்ப்ட்டன் பொழுதுபோக்கு மற்றும் நிகழ்த்துகலை உள்ளிட்டவற்றில் பலதுறைகளிலும் தன்னார்வலர்களை ப்ராம்ப்ட்டன் நகர் நிர்வாகம் நாடுகிறது. 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் இன்னும் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க வருகை தரவும்: www.brampton.ca/volunteers.

அறிஞர் கூற்றுக்கள்

"ப்ராம்ப்ட்டன் வாய்ப்புக்களுக்கான ஒரு நகரமாகும்; நமது சமூகத்திற்கு தேவையான வேலை வாய்ப்புக்களை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் எமது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் பணியாற்றுவதற்காக, 2022 வசந்தம் மற்றும் கோடைக்கால பணியமர்த்தலுக்கான பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்; நீங்கள் வேலைவாய்ப்பு தேடுகிறீர்கள் அல்லது தன்னார்வத் தொண்டு செய்ய முன்வருகிறீர்கள் என்றால், எங்களிடம் இருக்கும் வாய்ப்புக்களில் உங்களுக்கானதைத் தேட நான் ஊக்குவிக்கிறேன்."

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

"ப்ராம்ப்ட்டன் நகரமானது வாழ, வேலைசெய்ய மற்றும் விளையாடுவதற்கான ஒரு மகத்தான இடமாகும். எங்கள் பூங்காக்கள் அல்லது பொழுதுபோக்கு துறைகளில், ஆதரவு தரும் வகையிலான அணியின் பகுதியாக இருங்கள், மற்றும் மதிப்புமிக்க திறன்களைப் பெறுங்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டில் வெகுமதியளிக்கும் வகையிலான வாய்ப்புக்களை நகரம் முழுக்கவுமாகப் பெறுங்கள்

- ரொவீனா சான்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், சமூக சேவைகள், ப்ராம்ப்ட்டன்

"இந்த வசந்தம் மற்றும் கோடைப் பருவத்தில் ப்ராம்ப்ட்டன் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையில் பல விதமான பணியிடங்கள் எங்களிடம் உள்ளன. தன்னார்வத் தொண்டர்களுக்கும்

எங்களிடம் வாய்ப்புகள் உள்ளன. நமது நகரத்தை ஆரோக்கியமாக, செயல்பாடுள்ளதாக மற்றும் பாதுகாப்பானதாக வைக்க உதவுவதற்காக விண்ணப்பிக்கவும். "

- சார்மெய்ன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 7 & 8; துணைத் தலைவர், சமூக சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

"ப்ராம்ப்ட்டன் நகரமானது பன்முகமான, விரைவாக வளர்ந்து வருகின்ற சமுதாயத்திற்கு சேவையளிப்பதற்கான ஒரு அருமையான அணியைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த வசந்தம் மற்றும் கோடைப்பருவம் மற்றும் ஆண்டு முழுவதிலுமாக தங்கள் பங்கினை வெற்றிகரமான ஆற்றக் கூடிய விண்ணப்பதாரர்களை வரவேற்பதற்கு நாங்கள் காத்திருக்கிறோம். "

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்
multiculturalmedia@brampton.ca